1970 நவம்பர் 28]

DR. H. V. HANDE: May I know whether in the City of Madras an assessment has already taken place, whether the Government have with them a list of huts wiped out or partially wiped out and whether the authorities have started disbusing the amount?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, அவைகள் எல்லாம் கொடுப்பதற்கு துவக்கப்பட்டு விட்டன.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு முதல் அமைச்சர் கூறிய விளக்கத்தையொட்டி, இதை விவாதிக்க சபையின் பிற நடவடிக்கைகளை ஒற்றிவைக்கத் தேவையில்லை என்று கருதி, இதற்கு அனுமதி அளிக்க மறுக்கிறேன்.

(ஆ) நமனசமுத்திரத்திலுள்ள புதுக்கோட்டை டெக்ஸ்டைல்ஸ் மூடப்பட்டதும் தொழிலாளர் பாதிப்பும்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: அடுத்து, திரு. ஆர். விஜய ரகுநாத தொண்டமான் அவர்களும் திரு. என். எஸ். வி. சித்தன் அவர்களும், "திருச்சி மாவட்டம், நமனசமுத்திரத்திலுள்ள புதுக்கோட்டை டெக்ஸ்டைல்ஸ் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளதால், 400-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்ற அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைப்பற்றி விவாதிக்க வேண்டும்" என்று ஓர் ஒற்றிவைப்புத் தீர்மானம் கொடுத்திருக்கிறார்கள். இம்மாதிரி கதவடைப்பு முதலியவை காரணமாக, இந்தப் பேரவை நிகழ்ச்சிகளை ஒற்றிவைப்பது கூடாது என்று ஏற்கெனவே பலமுறை தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிற காரணத்தினால், இதற்கு அனுமதி தர நான் மறுக்கிறேன்.

3. கவனஈர்ப்பு

அரசு அச்சகத்தில் கையாடல் நடந்ததாக வந்துள்ள செய்தி குறித்து.

திரு. வி. கே. கோதண்டராமன்: பேரவைத் தலைவர் அவர்களே, சர்க்காருக்குச் சொந்தமான சென்னை அச்சகத்தில் 1970 செப்டம்பரில் பல லட்சக்கணக்கான ரூபாய் கையாடியதாக வந்துள்ள செய்தியைப்பற்றியும், சர்க்கார் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தைப்பற்றியுமான பொதுமுக்கியமான காரியத்தை மாண்புமிகு தொழிலாளர்-பின்தங்கிய வகுப்பினர் நல அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. என். வி. நடராசன்: தலைவர் அவர்களே, சென்னை அரசு அச்சகத்திலுள்ள தலைமைக் காசாளர் பணம் செலுத்துதல், பணம் பிரித்து அளித்தல் ஆகிய அலுவல்களைக் கவனிப்பது அவரது கடமையாகும். தொழிலாளர்களுக்குக் கடன் வழங்க ஒரு கூட்டுறவுச் சங்கம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் தரும்பொழுது அவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய தொகையைக் குறிப்பிட்டு மொத்தம் வசூலாக வேண்டிய

தொகைகளின் பட்டியல் ஒன்று அக்கூட்டுறவுச் சங்கத்தால் கொடுக்கப்படுகிறது. தொழிலாளர்களிடமிருந்து மேற்படி தொகைகளை வசூலித்து அத்தொகையைக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் செலுத்த வேண்டியது தலைமைக் காசாளரின் கடமையாகும்.

கூட்டுறவுச் சங்கம் அனுப்பும் கேட்புப் பட்டியலுக்கிணங்க தொழிலாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகைகள் காலம் கடந்து சங்கத்தில் செலுத்தப்படுவதாகவும், இவ்வாறு காலம் கடந்து செலுத்தப்படுவதால் ஏற்படும் வட்டி இழப்பு காரணமாக சங்கத்திற்கு விரயம் ஏற்பட்டு வருவதாகவும் 1970-ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சங்கத்திடமிருந்து தமக்குப் புகார் ஒன்று வந்துள்ளதென எழுது பொருள்—அச்சுத்துறை இயக்குநர் அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த முறையீட்டின்பேரில் சங்கத்திற்குச் சேர வேண்டிய தொகையை ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதிக்குள் செலுத்தி விட வேண்டும் எனவும், செயலில் உள்ள விதிகளுக்கிணங்க வசூலிக்கப்பட்ட, செலுத்தப்பட்ட தொகைகளைக் காட்டும் பதிவேடு ஒன்றைப் பேணி வர வேண்டும் என்றும் அப்போதிருந்த தலைமைக் காசாளர் திரு. டி. ஜெயராஜ் அவர்களுக்கு எழுது பொருள்—அச்சுத்துறை இயக்குநரால் ஆணையிடப்பட்டது. மேற்படி முறையைப் பின்பற்றுவதில் தலைமைக் காசாளர் திரு. டி. ஜெயராஜ் காலங்கடத்தி வந்திருக்கிறார். இதற்கிடையில், 31—8—1970 அன்று மாதக் கணக்குகளைச் சரி பார்க்கும்போது தலைமைக் காசாளருக்கு மேல் உள்ள அடுத்த அரசிதழ்ப் பதிவுபெற்ற உயர் அதிகாரியான அரசு அச்சக நிர்வாக உதவியாளர் ரொக்க இருப்பில் பணம் குறைவதாகக் கண்டு பிடித்தார். 31—8—1970 அன்றுள்ளபடி, ரொக்க இருப்பு ரூ. 40,198.85 ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால், ரூ. 18,752.85 மட்டுமே இருப்பதை அவர் கண்டார். அதே சமயத்தில் 1—8—1970 அன்று வசூலிக்கப்பட்ட தொகைகள் அந்த மாதத்தின் இறுதிவரை செலுத்தப்படவில்லையெனக் கூட்டுறவுச் சங்கச் செயலாளரும் புகார் செய்தார். அப்போதிருந்த தலைமைக் காசாளர் திரு. டி. ஜெயராஜை உடனே தொகை குறைவதற்கான காரணம் பற்றி விளக்கம் தரும்படி 2—9—1970 அன்று கேட்கப்பட்டது. கணக்குகள் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டன. 16—9—1970 அன்றுள்ள மொத்தம் ரூ. 1,73,641.76 குறைவதாகக் கண்டு பிடிக்கப்பட்டது.

அரசுப் பணத்தை கையாடிய குற்றம் செய்திருப்பதாக 14—9—1970-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கிணங்க, தமிழ்நாடு நிதி விதிக்கோவை முதல் தொகுப்பின் 302(இ) விதியின்படி சென்னை, காவல்துறைக் கமிஷனர், மாநிலக் கணக்குத் துறைத் தலைவர் ஆகியோருக்கும், அரசுக்கும் எழுதுபொருள்—அச்சுத்துறை இயக்குநர் அறிக்கை ஒன்றை அனுப்பினர். 15—9—1970 முதற்கொண்டு அப்போதிருந்த தலைமைக் காசாளர் திரு. டி. ஜெயராஜ் தற்காலிகமாக வேலையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்து உடனடியாகத் துப்புத் துலக்கி, குறைவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொகையை இயன்ற விரைவில் வசூலிக்கும்படி போலீஸ் கமிஷனர் கேட்டுக்கொள்ளப்பட்டார். 14—9—1970-ல் திரு. டி. ஜெயராஜ் காவலில் வைக்கப்பட்டார். புலனாய்வு குறித்து மேலும் அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், புலனாய்வு தொடங்கு

1970 நவம்பர் 28] [திரு. என். வி. நடராசன்]

வதற்கு முன்னர் கணக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்பட வேண்டுமென்று போலீஸ் கமிஷனர் கேட்டுக் கொண்டதால், இந்த வழக்கிற்காகவென்றே சிறப்பாக மாநிலக் கணக்குத் துறைத் தலைவரின் அலுவலகத்திலிருந்து தணிக்கை அதிகாரி ஒருவரை நியமிக்க அரசு ஒப்பளிப்பு வழங்கியுள்ளது: 2—11—1970 முதற் கொண்டு தணிக்கைப் பணியை அவர் தொடங்கியுள்ளார். தணிக்கை நடந்து வருகிறது. இதற்கிடையில், அப்போதிருந்த தலைமைக் காசாளர் திரு. டி. ஜெயராஜிடமிருந்து பணம் பெற்றுச்சென்றவர்கள் காவல்துறையின் இசைவுடன் பணத்தைத் திருப்பிச் செலுத்த முன் வந்துள்ளனர். அவ்வாறு பெறப்படும் தொகைகள் வசூலிக்கப்பட்டு ஒரு தனிக் கணக்கில் எழுதி வரப்படுகின்றன. தொடக்கப் புலனாய்வுகளிலிருந்து, கூட்டுறவுச் சங்கத்திற்கும் அரசுக்கு சொந்தமான பணம் தற்காலிகமாகவும், நிலையாகவும் நீண்ட காலமாகவே அதாவது 5 ஆண்டுகளுக்கு மேலாகவே கையாடல் செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தோன்றுகிறது. கூட்டுறவுச் சங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய சம்பளப் பிடிப்புத் தொகைகளிலிருந்தும் வழங்கப்படாத சம்பளப் பணத்திலிருந்தும், பல தொழிலாளர்களுக்கு எந்த வித அனுமதியுமின்றி கடன்கள் கொடுக்கப்பட்டு வந்திருப்பதாகத் தோன்றுகிறது. இந்தக் கடன்களில் பெரும்பாலானவை திருப்பிச் செலுத்தப்படவில்லை அல்லது வாங்கிய கடன் தொகைக்குக் குறைவாகவே திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளன. இதனால் இருப்புத் தொகை பெருமளவிற்குக் குறைந்துவிட்டது. இதைத் தவிர நிலையான பணக் கையாடல்களும் நடந்துள்ளன. 1957 டிசம்பரில் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமைக் காசாளர் திரு. என். வரதராஜனும், 16—10—1970 அன்று கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மிக விரிவாக துப்புத் துலக்கும்பொருட்டு 30—9—1970 வரை இக்கூட்டுறவுச் சங்கத்தின் கணக்குகளை சிறப்புத் தணிக்கை அதிகாரி ஒருவரைக் கொண்டு விரிவாகத் தணிக்கை செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இத் தணிக்கை நடந்தேறி வருகிறது.

இத்தகைய பணக் கையாடல்கள் இனி நடைபெறுமல் தடுப்பதற்காக, தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து தொகைகள் பிடிக்கப்பட்டவுடனேயே கூட்டுறவுச் சங்கத்தின் கணக்கில் மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாகச் செலுத்தி விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றாட ரொக்க இருப்பு புத்தக இருப்பையொத்திருக்கிறதாவெனச் சரிபார்க்கும்படி அரசிதழ் பதிவுபெற்ற நேர்முக உதவியாளருக்கு எழுதுபொருள்—அச்சுத்துறை இயக்குநரால் அலுவலக ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4. அரசினர் மசோதாக்கள்

(அ) தமிழ்நாடு 1970-ம் ஆண்டு குடியிருப்பு அனுபோகதாரர்கள் (வெளியேற்றப்படாமல் பாதுகாப்பு) திருத்த மசோதா

THE HON. THIRU S. MADHAVAN: Sir, I beg leave of the House to introduce the Tamil Nadu Occupants of Kudiyiruppu (Protection form Eviction) Amendment Bill, 1970.